


மாதிரி பாடத்திட்டத்தின்படி AICTE - ஆல் பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகம்

வெளிப்பாடு அடிப்படையிலான கல்வியின்படி வழிவமைக்கப்பட்டது தேசிய கல்விக் கொள்கை 2020



ஆர்.எஸ். சலாரியா

சிக்கலைத் தீர்ப்பதற்கான நிரல்

(ஆய்வக கையேட்டுடன்)



Programming for Problem Solving (with Lab Manual) (Tamil) (UG016TA)

Author : R.S. Salaria

ISBN 13 : 978-93-91505-67-7

ISBN 10 : 93-91505-67-8

E-ISBN 13 : 978-93-91505-67-7

Edition : First

Pages : 392

Type of book : Paperback

Year : 2022

Language : Tamil

Publisher : Khanna Publishing House

Regular Price : Rs 495.00

Sale Price : Rs 396.00

Categories : [AICTE Prescribed Textbooks](#), [All books](#), [Tamil Books](#)

Condition Type : New

Country Origin : India



Khanna Publishing House

4C/4344, Ansari Road, Daryaganj, New Delhi-110002

Email: contact@khannabooks.com | Tel: 011-2324 44 47 - 48 | Mobile: + +91-99109 09320

Product Description

This textbook is designed as per the model curriculum of AICTE for the first year students of all branches of undergraduate programme in Engineering & Technology (BE/B.Tech).

The subject of programming for problem Solving aims at developing problem solving skills among the students and the skills to create programs in C language for their implementation.

This book emphasizes to empower the students to grasp the skills required for problem solving and to develop deep understanding of the constructs of C language. These aspects of the subject are well illustrated through enormous solved programming problems.

Salient Features:

| Simple and lucid language that enables students to grasp the subject.

| Demonstrates the elegant programming style.

| 165+ ready to run programs for reference and to illustrate the program development process.

| 135+ Short answer type questions to provide an opportunity for self-assessment of the fundamental concepts learned by answering them precisely.

|

Table of Contents

Foreword

Acknowledgement

Preface

Outcome Based Education

Programme Outcome (POs)

Course Outcomes

Abbreviations and Symbols

List of Figures

List of Tables

Guidelines for Teacher

Guidelines for Students

1- Introduction to Programming

2- Arithmetic Expressions and Precedence

3- Conditional Branching and Loops

4- Arrays



Khanna Publishing House

4C/4344, Ansari Road, Daryaganj, New Delhi-110002

Email: contact@khannabooks.com | Tel: 011-2324 44 47 - 48 | Mobile: + +91-99109 09320

Author

R.S. Salaria Prof. R.S. Salaria is a superior teacher, a prolific author and a great motivator. He is an alumnus of IIT, Delhi. He is a Certified Software Quality professional by Ministry of Information Technology, Govt. of India: Sun Certified Programmer as well as Sun Certified Trainer by SUN Microsystems. He is a life member of computer society of India, Mumbai: Institution of Electronics and Telecommunication Engineers, New Delhi: Indian Society for Technical Education, New Delhi: Punjab Academy of Sciences, Patiala. Presently, he is talking initiatives to Sensitize the citizens of this great country about their fundamental responsibilities towards society and seeking their contributions to make the society a wonderful place for happy and peaceful living. </p>

